1970 மார்ச் 28]

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: ஏர்-கண்டிஷண்டு இல்லே. லக்சுரிதான் ஒன்று இருக்கிறது.

திரு. இல. பலராமன்: தலைவர் அவர்களே, மாவட்ட அளவில் பஸ் களைக் கொடுக்க முடியாது என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். கல்வித் திட்டத்தில் சுற்றுலா ஒரு கல்வியாகப் போதிக்கப்படும்பொழுது இதைப்பற்றி மீண்டும் அரசு பரிசீலிக்குமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: மாவட்டத்திற்கு ஒரு பஸ் கொடுக்கப்படுமா என்று அவர்கள் கேட்டார்கள். மாவட்ட வாரியாக மாணவர்கள் சுற்றுலா செல்வதற்காகப் பஸ்கள் வேண்டுமென்றால் அந் தந்தக் கல்வி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமிழக அரசு போக்குவரத் துடன் தொடர்புகொள்வார்களானால் ஏற்பாடு செய்யலாம். இப்பொழுது செய்து வருகிறோம். சாதாரண பஸ்கள் குறைந்த கட்டணத்தில் இப் பொழுது கொடுத்து வருகிறோம்.

திரு. மு. ச. சிவசாமி: தலைவர் அவர்களே, ஐரோப்பிய நாடுகளில் வெளிநாடுகளிலிருந்து சுற்றுப்பயணம் செய்ய வருகிறவர்களுக்காக நவீன வசதிகளடங்கிய பஸ்களை வைத்திருக்கிறார்கள். அதைப்போன்று வெளி நாடுகளிலிருந்து வருகின்ற, வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற சுற்றுப்பயணிகளுக்கு நம்முடைய மாநிலத்திலே நவீன வசதிகள் அடங்கிய உல்லாச பஸ்களைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் முன்வருமா?

மாண்புமிகு திரு எஸ். ஜே. சாதிக்பாட்சா: மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அங்குள்ள நிலைமைபற்றி எனக்குத் தெரியாது. நம்முடைய நாடு ஏழ்மை நாடு. இந்தியாவிலேயே நம்முடைய அரசுப் போக்குவரத்துதான் வசதிகள் உள்ளதாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

State Transport workers

* 583 *Q*.—DR. H. V. HANDE: Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) whether the Government has any proposal to conduct classes for State Transport bus conductors as to how they have to move with the public; and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: (அ) & (இ) தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் பயணிகள் துணைவர்களாய் (Conductors) நியமிக்கப்படுவோர், நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் 21 நாடகள் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்களுடன் பண்புடன் பழகுவதற்கு அப் பயிற்சிக்கால அளவில் போக்கு வரத்துத்துறை அவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது. மேலும் இத்துறையி லுள்ள பொதுமக்கள் தொடர்பு அதிகாரி, தொழிலாளர் கல்வி-மத்திய வாரியத்தினால் நடத்தப்படும் தொழிலாளர் கல்வித் திட்டத்தின்கீழ் பொதுமக்களுடன் தொடர்பு கொள்வது குறித்துத் தொழிலாளர்களுக்கு வகுப்புகள் நடத்துகின்றார்.

DR. H. V. HANDE: In view of the fact that sometimes buses skip over some stops and in view of the fact that this is one of the major complaints among the several complaints, will the Government think of dividing the whole of the complaints into particular groups and evolve a method by which these things could be solved so that there is smooth relationship between conductors and passengers?

மாண்புமிகு திரு. எஸ்.ஜே. சாதிக் பாட்சா : மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வதுபோல் பஸ் ஸ்கிப் ஓவர் செய்து கொண்டிருக்கின்ற பிரச்னை இருக்கிறது. இயக்குநர் அவர்கள் பரிசீலித்து வருகிறார்கள். 10 நாட்களுக்குள் இதுபற்றி முடிவு செய்யப்படும்.

* 584 *Q.*—THIRU N. S. V. CHITHAN : Will the Hon. the Minister for Public Works be pleased to state whether porters have been licenced at the long but routes terminus for the convenience of passengers in Madras City?

மாண்புமிகு திரு.எஸ். ஜே. சாதிக் பாட்சா : ஆம். நீள் தொலைப் பேருந்து விரைவு வண்டிகள் நிற்கும் முக்கியமான பேருந்து நிலையங்களில் பயணிகளின் சாமான்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உரிமம் பெற்ற சுமைக் கூலிகளைத் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமர்த்தியுள்ளது.

திரு என். எஸ். வி. சித்தன்: தலைவர் அவர்களே, இதுபோன்ற உரிமம் பெற்ற சுமைக்கூலிகள் மணங்குக்கு இவ்வளவுதான் காசு பெற வேண்டுமென்ற அட்டவணையிலிருந்துங்கூட சாதாரண மக்களிடத்தில் வற்புறுத்தி அதிகமாகக் கூலி பெறுகிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் காவலரை நியமித்து ஏற்பாடு செய்யுமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: பாலுக்குக் காவல் பூனை என்ற மாதிரி சொல்கிறார்கள். ஏற்கனவே 50 காசு என்று நிர்ணயித்து இருக்கிறோம். குறிப்பிட்ட புகார் வந்தால் அரசாங்கத்தின் கவனத்திற்கு அதுபற்றிக் கொண்டு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா 585 அமைச்சரின் கோரிக்கைப்படி ஒத்திவைக்கப்படுகிறது.

Sri Saranatha Perumal temple at Tirucherai.

* 586 *Q.*—THIRU N. KASIRAMAN : Will the Hon. the Minister for Religious Endowments be pleased to state :

(*a*) whether it is a fact that a Trustee has been appointed for Sri Saranatha Perumal temple at Tirucherai in Kumbakonam taluk by the Commissioner, Hindu Religious and Charitable Endowments in the month of March, 1969; and

(*b*) whether the said trustee was an existing lessee of certain portions of lands of that temple?

மாண்புமிகு திரு. கே.வி. சுப்பையா: (அ) ஆம். இந்து சமய அறக் கட்டளை ஆணையாளரின் 1969-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நாளிட்ட ஆணையின்படி, 3 ஆண்டுக் காலத்திற்கு கோயிலின் அறங்காவலராக திரு டி. எஸ். கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார்.

(இ) மேற்சொன்ன அறங்காவலரின் நியமன நாளின்போது நிலம் தொடர்ந்து குத்தகையில் இல்லை என்று அறிவிக்கப்படுகின்றது.

திரு. நா. காசிராமன்: தலைவர் அவர்களே, அந்த டிரஸ்டியானவர் நியமனம் செய்யப்படும் காலத்திலே அவர்களுக்கு கோயிலுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் அந்த நபர் கோயிலிலிருந்து நிலத்தைக் குத்தகைக்கெடுத்து அனுபவித்துக் கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. கோயில் நிர்வாகத்தினருடன் ஒப்பந்தம் செய்த லீஸானது கோயிலின் சம்மதத்தின்பேரில் மாற்றப்பட்டிருக்கிறதா? இப்பொழுது யார் பேரில் இருக்கிறது என்று கூற முடியுமா?